

செய்திக்கடிதம் - இதழ் 17

ஆகஸ்ட் 2024

இச்செய்திக்கடிதத்தில், மின்னிலக்கப் பற்றுச்சீட்டுகளின் அறிமுகம் குறித்த அறிவிப்புகளையும், மின்னிலக்கப் பற்றுச்சீட்டுகள் தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். 'சிங்கப்பூர் லைஃப் பேனல் (SLP)' உறுப்பினர்கள் சிலருடன் நாங்கள் நடத்திய அண்மைய சந்திப்புகளின் வாயிலாகப் பெற்ற நுண்ணறிவுகளையும், அண்மைய மாதாங்களில் மூப்படைந்த பெரியவர்களிடம் இருக்கும் முகக்கவசம் அணிகிற போக்கிலிருந்து பெற்ற கண்டுபிடிப்புகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

## மின்-பற்றுச்சீட்டுகளின் அறிமுகம்

ஏப்ரல் 2024-இல், மின்னிலக்கப் பற்றுச்சீட்டுகளைத் தேர்வுசெய்த பதிலாளர்களுக்கு *RedeemSG* என்ற மின்-பற்றுச்சீட்டுகளை வழங்கத் தொடர்க்கிணோம். மே 2024 நிலவரப்படி, 5,550 (69.6%) பதிலாளர்கள் மின்-பற்றுச்சீட்டுகளுக்கு மாற விரும்பியள்ளனர், அதே சமயம் 2,429 (30.4%) பதிலாளர்கள் தாள் வடிவில் பற்றுச்சீட்டுகளைப் பெறுவதைத் தேர்வுசெய்துள்ளனர். ஏப்ரல் கருத்தாய்வின்படி, அவர்கள் தாள் வடிவில் பற்றுச்சீட்டுகளைத் தேர்வுசெய்ததற்கான மிகவும் பொதுவான காரணம் அவர்களின் கைப்பேசியில் 'டேட்டா' திட்டம் இல்லை என்பதேயாகும், பதிலாளர்களில் சுமார் 36.2% பேர் மின்-பற்றுச்சீட்டுகளைத் தேர்வுசெய்யாததற்கு இதுவும் ஒரு காரணம் என்று குறிப்பிடுகின்றனர்.

## மின்னிலக்கப் பற்றுச்சீட்டுகள் பற்றிய பின்கருத்தளிப்பு

மின்னிலக்கப் பற்றுச்சீட்டுகளைத் தேர்ந்தெடுத்துப் பெற்று, அவற்றைப் பயன்படுத்துவதில் ஏதேனும் இடர்ப்பாடுகளை எதிர்கொண்டார்களா எனப் பதிலாளர்களிடம் நாங்கள் கேட்டோம். அப்போது, மின்னிலக்கப் பற்றுச்சீட்டுகளைக் கண்காணிப்பதற்கான ஒரு சிறந்த வழியைச் செயல்படுத்துவதும் மின்னிலக்கப் பற்றுச்சீட்டுகளின் செல்லுபடிக் காலத்தை நீட்டிப்பதும் பதிலாளர்கள் அளித்த முக்கியக் கருத்துகள் ஆகும். உங்கள் கருத்தை நாங்கள் தீவிரமாகக் கவனத்தில் எடுத்துக்கொள்கிறோம், மேலும் உங்கள் அனுபவத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பதைப் பற்றி ஆய்வோம் என நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறோம்.

காசாளர்களுக்கு மின்னிலக்கப் பற்றுச்சீட்டுகள் பற்றிய அறிமுகம் இல்லாததால், உங்களில் பலர் பற்றுச்சீட்டுகளை அங்காடிகளில் பரிசுமீட்பு செய்வதில் சிரமங்களை எதிர்கொண்டார்கள் என்பதையும் அது சில வெறுப்புடையும் அனுபவங்களைத் தந்தது என்பதையும் நாங்கள் புரிந்துகொள்கிறோம். மேலும் இந்த மாற்றத்திற்கு நீங்கள் அளிக்கும் ஆதரவுக்கும் உங்கள் பொறுமைக்கும் நன்றி. உங்கள் பார்த்தறிதலுக்காக, அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுடன் (FAQ) ஒரு விளக்கப்படத்தையும் தொகுத்துள்ளோம்.

மின்-பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்துவதில் இஃது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.

உறுதிசெய்யவும் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படுவதைக் குறைக்கவும் நாங்கள் *RedeemSG*-டைன் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறோம் என்பதை உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறோம். திட்டத்தில் பங்கேற்கும் பேரங்காடியில் உங்கள் மின்னிலக்கப் பற்றுச்சீட்டைப் பரிசுமீட்பு செய்வதில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால், அக்குறிப்பிட்ட கடையை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். அதனைப் பற்றி நாங்கள் அவர்களுக்கு எடுத்துரைத்து சீர்செய்யலாம்.

## மின்-பற்றுச்சீட்டுகள் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

தாள் வடிவப் பற்றுச்சீட்டிலிருந்து மின்னிலக்கப் பற்றுச்சீட்டுகளுக்கு மாறுவதில் பதிலாளர்களுக்கு ஆதரவை வழங்க, மின்னிலக்கப் பற்றுச்சீட்டுகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த தகவல்கள் கொண்ட விரிவான பயனர் வழிகாட்டியை *SLP* இணைய வாயிலில் பதிவேற்றியுள்ளோம். இதில், திட்டத்தில் பங்குபெறும் ஏழு பேரங்காடிகளில் உள்ள வெவ்வேறு தானியக்குப்-பணம்-செலுத்தகங்களை எவ்வாறு வழிசெல்வது என்பதை விளக்கும் காணொளிகள் அடங்கும். கூடுதலாக, மின்னிலக்கப் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்துவது குறித்துப் பதிலாளர்களுக்கு வழிகாட்டுவதற்கும் அவர்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது கவலைகள் இருந்தால் அவற்றைத் தீர்ப்பதற்கும், நேர்முகத்திலும் 'Zoom' செயலி மூலம் இணையச் சந்திப்பு முறையிலும் மே மாதத்தில் மூன்று பரப்புரை அமர்வுகளை ஏற்பாடு செய்துள்ளோம்.

உங்களில் சிலர் உங்கள் மின்-பற்றுச்சீட்டுகளை அணுகுவது அல்லது பரிசுமீட்பு செய்வதில் பல்வேறு சிக்கல்கள் அல்லது சவால்களை எதிர்கொள்வதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். மேலும் இந்த மாற்றத்திற்கு நீங்கள் அளிக்கும் ஆதரவுக்கும் உங்கள் பொறுமைக்கும் நன்றி. உங்கள் பார்த்தறிதலுக்காக, அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுடன் (FAQ) ஒரு விளக்கப்படத்தையும் தொகுத்துள்ளோம்.

மின்-பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்துவதில் இஃது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.

# REDEEMSG मिन्स-पर्सुच्चीट्टुकाळं

अदिक्कडि  
कोटकप्पुम्  
केळविकाळं



## पर्सुच्चीट्टुकाळा प बेरुतलं

कोः एन्तु मिन्स-पर्सुच्चीट्टैत नांन ऎंको, एंपोतु बेरुवेण?

पः उंकाळ मिन्स-पर्सुच्चीट्टुकाळा इजेनप्पु, कुरुत्तायं वुम्हिन्त कुरु वारात्तिर्कुं उंकाळ पतीव चेम्यप्पत्त केकपोसी एन्नुक्कुकुं शेय्यी (SMS) मुलम अनुप्पप्पमुं. "SMU" एन्ऱ अनुप्पन्तर मुकवायिलिरुन्तु कुरुन्तु शेय्यी अनुप्पप्पमुं. उंकाळ केकपोसी एन चेयलिल इरुप्पतेयम इन्नरेक्केकेर निलेयिल इरुप्पतेयम उरुतीशेय्यम.

कोः नांन मिन्स-पर्सुच्चीट्टुकाळात तेर्न तेतुतेन, आणाल मिन्स-पर्सुच्चीट्टु इजेनप्पुत षाडीय गुरुन्तु शेय्यी (SMS) वरविल्ल. नांन एन्न चेय्य वेण्णुम?

पः नेंकाळ एंककीटम पतीवेचेय्यतुं तेकपोसी एन चेयलिल इरुप्पतेयम, इन्नरेक्केकेर निलेयिल इरुप्पतेयम उरुतीप्पतेतीक केार्नगुंकाळ. कुरुत्तायं वुम्हिन्त कुरु वारात्तिर्कुं उंकाळ मिन्स-पर्सुच्चीट्टुकाळा इजेनप्पु उंकाळनुक्कुकुं शेय्यी (SMS) मुलम अनुप्पप्पमुं. नेंकाळ कुरुत्तायं वुम्हिन्त कुरुन्तु, इन्तक कालकेकेविरुकुं कुरुन्तु शेय्यी वरविल्ल. एन्नराल, घेय्यतीन नेराडि तेतालेपोसी एन अलस्तु मिन्नांकुचल मुलम एंककाळात तेतार्पुकेआलाला.

कोः एन्तु अनेत्तु मिन्स-पर्सुच्चीट्टुकाळीन ओरुंकीजेनन्त पाट्टियल एनकु अनुप्प मुदियमा?

पः उंकाळीन अनेत्तु मिन्स-पर्सुच्चीट्टुकाळीन ओरुंकीजेनन्त पाट्टियल एंककाळाल अनुप्प मुदियातु. पर्सुच्चीट्टुकाळ ओव्वेवारु मातहुम तानीत्तनी इजेनप्पुकालील अनुप्पप्पमुं. मिन्स-पर्सुच्चीट्टुकाळाप परीकमीट्ट प्रिरुकु कुरुन्तु शेय्यीकाळा अम्हित्तविट नांकाळ उंककाळा ऊक्कुविक्किरोाम, इतन्नुमुलम उंकाळ कुरुन्तु शेय्यी उट्ट बेट्टियल प्यांपुत्तप्पात पर्सुच्चीट्टु इजेनप्पुकाळ मट्टुमे काळांपिककप्पमुं.

## पर्सुच्चीट्टुकाळा परीकमीट्टलं

कोः एन्तु मिन्स-पर्सुच्चीट्टैत नांन ऎंको पयांपुत्तलाम?

पः उंकाळ मिन्स-पर्सुच्चीट्टैत तेव मुम्हुवतुम उंना पिन्वरुम 7 पोरांकाटिकाळील पयांपुत्तलाम: Cold Storage, Giant Singapore, Hao Mart, NTUC FairPrice, Prime Supermarket, Sheng Siong मर्हम U Stars. 'REDEEMSG REWARDS' एन्ऱ वाकाक्कुरुन्यिट्टुकाळाक केान्नट काशालार्काळ RedeemSG पर्सुच्चीट्टैत एरुक्केआवार्काळ. मिन्स-पर्सुच्चीट्टुकाळाक केान्नट तानीकक्कीप्पाण्म-भेजवुत्तकाळकीलुम प्रिकमीट्टकाळाम. मतु, अतीर्षितकुरुक्कल सार्नन्त बोरुकाळ अल्लतु किक्कोट वांकुवत्तरु इप्पर्सुच्चीट्टुकाळ चेल्लातु एन्पतेत निलेयिल केआलाला.

कोः नांन ओरे वांकाळील पल मिन्स-पर्सुच्चीट्टु इजेनप्पुकाळा इजेनत्तुप्पायन्पुत्तलामा?

पः आम, पोरांकाटिक काशालारीटम नेंकाळ पल मिन्स-पर्सुच्चीट्टुकाळा ओरुसो ओव्वेवान्नराक वांकुवत्तरुम.

## पर्सुच्चीट्टिन चेल्लुपाटिक कालम & मर्हवव

कोः मिन्स-पर्सुच्चीट्टु एव्वेलव कालत्तिरुक्क चेल्लुपाटियाकुम? मिन्स-पर्सुच्चीट्टिन कालावती तेती एन्न?

पः मिन्स-पर्सुच्चीट्टुकाळ नेंकाळ पेन्नर नेरात्तिलिरुन्तु तेतार्काळ 6 मातहंकाणुक्कुक चेल्लुपाटियाकुम. अतानेप पर्सुच्चीट्टिन QR कुरुन्यिट्टुक्कुक केम्हिमे कुरुप्पिट्टप्पांउंना "कालकेक्कु" तेतीयेक केआन्न नेंकाळ पार्स्तत्तरियाला. इप्पेगातेक्कुक कालावती तेतीयेक एंककाळाल नेंट्टिक्कुक मुदियात काराणत्तीनालुम, कालावतीयान पर्सुच्चीट्टुकाळाक केआन्न एप्रिकमीट्टक मुदियातु एन्पतालुम, उंकाळ पर्सुच्चीट्टुकाळाक कालावतीयाकुम मुन अवर्त्तरूप पयांपुत्तल निलेयिल केआलाला.

कोः मिन्स-पर्सुच्चीट्टु कालावतीयानाल नांन एन्न चेय्य मुदियम? अवर्त्तरूप पयांपुत्तल तेतार्काळ निलेयुट्टल एंकाळाकुक अनुप्पवर्काळा?

पः मिन्स-पर्सुच्चीट्टुकाळ कालावतीयाकुम मुन अतेतप पयांपुत्तल निलेयुट्टल काळा अनुप्प माठ्टेला. पर्सुच्चीट्टुकाळीन कालावती तेतीयेक कवलीत्तरिन्तु, अवर्त्तरूप चेल्लुपाटिक कालत्तिरुक्कुल अवर्त्तरूप पयांपुत्तल केआलाला ऊक्कुविक्किरोाम.

कोः एन्तु मिन्स-पर्सुच्चीट्टैत एन्तु कुम्प उरुप्पिनार्काळ अल्लतु नांनपर्काळ फक्किरन्तु केआलाला मुदियमा?

पः आम, कांनाटिप्पाक! नेंकाळ मिन्स-पर्सुच्चीट्टिन इजेनप्पल नक्केलुत्तु, WhatsApp पोरांन उंकाळनुक्कु विरुप्पमान चेय्यीयाटल तात्तत्तिल ओट्टि अवर्काळनुक्कु अनुप्पलाला.

## அண்மைய SLP சந்திப்புகள்



ாங்களின் சமீபத்திய SLP சந்திப்புகளில், சிங்கப்பூரில் தற்போதிருக்கும்-மூப்படைதல் சுற்றியுள்ள கவலைகள் பற்றியும் 'மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி' தொடங்கப்பட்டதில் இருந்து அதற்கிருக்கும் வரவேற்பைப் பற்றியும் SLP உறுப்பினர்கள் மத்தியில் விவாதித்தோம். SLP உறுப்பினர்கள், தற்போதிருக்கும் மூத்தோர்ப் பராமரிப்புச் சேவைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அல்லது இந்தச் சேவைகள் நன்கு அறியப்பட்டவையாக இல்லாததால், முத்தோர்களுக்குச் சிறப்பாக உதவியளிக்க, கிடைக்கக்கூடிய சேவைகளைப் பட்டியலிட ஓர் எல்லாம்-ஓரிட இணையவாயிலைக் கொண்டிருக்குமாறுப் பரிந்துரைத்தனர்.

'மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி' திட்டக் கொள்கைகள், குறிப்பாக மருந்துகளின் செலவுகள் குறித்த கொள்கைகள், மேலும் சிறப்பாக விளக்கப்படலாம் என்று உறுப்பினர்கள் கருதினர். ஏனெனில் பலர் தங்கள் மருத்துவச் செலவுகள் பாதிக்கப்படும் என்பது குறித்துக் கவலை கொண்டிருந்தனர். மேலும் முழுமையான அளவிலான சிகிச்சைகளை வழங்கும் திட்டத்தில் பாரம்பரியச் சீன மருத்துவத்தையும் சேர்க்கப் பரிந்துரைத்தனர்.

உங்களிடமிருந்து நேரடியாக உங்கள் கருத்துக்களைக் கேட்க முடிந்ததை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம், மேலும் வரவிருக்கும் மாதங்களில் நடக்கவிருக்கும் எங்கள் சந்திப்புகளில் மேலும் கூடுதலான SLP உறுப்பினர்களைச் சந்திப்பதை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்!

## ROSA ஊழியர் இடம்பெறல்


வெய் டின்



வெய் டின் சிங்கப்பூர் மேலாண்மைப் பல்கலைக்கழகத்தில் உளவியல் மற்றும் சமூகவியல் ஆகிய இரண்டையும் முதன்மைப் பாடங்களாகக் கொண்டு சமூக அறிவியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்கிறார். ROSA-இல், அவர் கல்வி மற்றும் மொழிபெயர்ப்பு ஆராய்ச்சியில் உதவுகிறார். அத்துடன், அளவும் தரமும் கொண்ட ஆராய்ச்சி முயற்சிகளுக்கான தரவுச் சேகரிப்பை ஒழுங்கமைக்கிறார். அவரது ஆர்வமுள்ள ஆராய்ச்சித் தலைப்புகளில் பாலினம், குடும்பம், சமத்துவமின்மை, பாகுபாட்டுக் குறுக்கீடுகள் மற்றும் மக்கள் தொகை ஆகியவை அடங்கும். குறிப்பாக, வேலைவாய்ப்பு, கல்வி, பராமரிப்பு மற்றும் குழந்தை வளர்ப்பு போன்ற எண்ணற்ற பகுதிகளில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு ஏற்றத்தாழ்வுகளை உருவாக்க பாலின விதிமுறைகள், குடும்பக் கட்டமைப்புகள் மற்றும் குடும்பச் சமூகப் பொருளாதார நிலைகள் எவ்வாறு குறுக்கிடுகின்றன என்பதை ஆராய்வதில் அவர் ஆர்வமாக உள்ளார். தனது ஆராய்ச்சிகள் முயற்சிகள் மூலம், சிங்கப்பூர்ச் சமூகத்தில் உள்ள சில சமூக நடைமுறைகளை இயக்கும் அடிப்படை வழிமுறைகளைப் பற்றி தனிநபர்கள் நன்கு புரிந்து கொள்ள முடியும் என்று அவர் நம்புகிறார்.

தனது ஓய்வு நேரத்தில், மின்னிலக்க வரைபடம் வரைதல், வாசிப்பு, தனது சிவாவாவுடன் (chihabahua) விளையாடுவது மற்றும் உண்மைக் குற்ற ஆவணப்படங்களைப் பார்ப்பது போன்றவற்றில் அவர் மகிழ்ச்சியடைகிறார். உணவு எனில், அவர் காரமான அனைத்தையும் விரும்புகிறார், குறிப்பாக தோசை மற்றும் 'சில்லி சீஸ் நான்'.

## நோவா




நோவா இந்த ஆண்டு ROSA-வில் ஆராய்ச்சி உதவியாளராகச் சேர்ந்தார். அவரது முதன்மைப் பொறுப்புகளில் பொருளாதார ஆராய்ச்சி மற்றும் சமூகவியலில் அளவுசார் ஆய்வுகளுக்கு உதவுதல் ஆகியவை அடங்கும். நோவா, சிங்கப்பூர் மேலாண்மைப்

பல்கலைக்கழகத்தில் நிதிப் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். சிங்கப்பூரின் பொருளாதார மற்றும் சமூக அம்சங்களை ஆழமாக ஆராய்ந்து, சிங்கப்பூரில் மூத்தோர் பற்றிய ஆய்வுக்கு பொருளாதார அளவியல் மாதிரிகளைப் பயன்படுத்துவதில் அவர் அர்ப்பணிப்புடன் இருக்கிறார். கூடுதலாக, தரவு மற்றும் மாதிரிகளைப் பயன்படுத்தி, கொள்கை வகுப்பாளர்களுக்குத் தெரிவிப்பதையும் ஆதரவளிப்பதையும் அவர் நோக்கமாகக் கொண்டுள்ளார். நோவா தனது ஓய்வு நேரத்தில் ஆழந்த கற்றல், நீச்சல் மற்றும் பாப் இசையைக் கேட்பதில் மகிழ்ச்சி அடைகிறார்.

## ஆராய்ச்சித் துணைக்கு

மார்ச் 2024 இல், முந்தைய மாதத்தில் நீங்கள் உங்கள் வீட்டை விட்டு வெளியேறும் ஒவ்வொரு முறையும் உங்கள் முகக்கவசத்தை எவ்வளவு அடிக்கடி அணிந்தீர்கள் என்று கேட்டிருந்தோம், அம்முடிவுகளை 2020 உடன் ஒப்பிட்டுப் பார்த்தோம். COVID-19 தொற்றுப்பரவலின் உச்சத்தில், பதிலாளர்களில் 10 பேரில் 9 பேர் (87.50%), ஏப்ரல் 2020-இல், தங்கள் வீட்டை விட்டு வெளியேறும்போது எப்போதும் முகக்கவசம் அணிந்திருந்ததைக் குறிப்பிட்டுள்ளார். 4 ஆண்டுகளுக்குப் பிறகு, பதிலாளர்களில் 16.55% பேர் மட்டுமே, பிப்ரவரி 2024-இல், வீட்டை விட்டு வெளியேறும் ஒவ்வொரு முறையும் முகக்கவசம் அணிந்திருப்பதாகத் தெரிவிக்கின்றனர். பதிலாளித்தவர்களில் 4 பேரில் ஒருவர் (25.11%) முகக்கவசம் அணியவில்லை என்று தெரிவிக்கின்றனர்.

கடந்த மாதம் நீங்கள் ஆரோக்கியமாக உணர்ந்து வீட்டை விட்டு வெளியேறியபோது, எப்போதெல்லாம் முகக்கவசம் அணிந்திருந்தீர்கள்?



முகக்கவசம் அணிவது இனி கட்டாயமில்லை என்றாலும்கூட, உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது அல்லது நெரிசலான இடங்களுக்குச் செல்லும்போது அவற்றை அணிவது இன்னும் நல்ல நடைமுறையாகும். புதுப்பிக்கப்பட்ட COVID-19 தடுப்புசிகள் அனைத்துத் தகுதியான குடியிருப்பாளர்களுக்கும் இலவசம் ஆகும், மேலும், ‘மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி’ திட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டவர்கள் தீவு முழுவதும் உள்ள பங்கேற்கும் ‘மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி’ மருந்தகங்களில் தடுப்புசியைப் போட்டுக்கொள்ளலாம்.

## சிங்கப்பூர் லைஃப் பேனல்

சிங்கப்பூர் லைஃப் பேனலின் உறுப்பினராக, சிங்கப்பூரில் வெற்றிகரமாக மூப்படைதலை நாங்கள் புரிந்துகொள்ளப் பங்களிக்கும் 10,000க்கும் மேற்பட்ட பதிலாளர்களைக் கொண்ட குழுவில் நீங்களும் அங்கம் வகிக்கிறீர்கள். SLP-யில் 80% பேர் 2015-இல் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டனர், மீதமுள்ள 20% பேர் 2021-2023-க்கிடையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டனர். எங்கள் கருத்தாய்வுகளில் தொடர்ந்து பங்குகொண்டு கருத்துகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

## எங்களைத் தொடர்புகொள்ள

உங்கள் முகவரி அல்லது தொலைபேசி எண்ணை நீங்கள் மாற்றியிருந்தால், கருத்தாய்வை முடிப்பதில் உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், அல்லது ஏதேனும் கேள்விகள் அல்லது கருத்துகள் இருந்தால், 6808 7910 (காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, தீங்கள் முதல் வெள்ளி வரை) என்ற எங்கள் மையத்தின் நேரடித் தொலைபேசி எண்ணில் எங்களைத் தொடர்பு கொள்ளவும். அல்லது [dra@ksap.edu.sg](mailto:dra@ksap.edu.sg) என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். உங்களிடமிருந்து கருத்துகளைக் கேட்பதில் நாங்கள் எப்போதும் மகிழ்ச்சியடைகிறோம்.